

உடனடி வெளியீட்டுக்காக

கோவிட் – 19 (COVID-19) தொற்று பரவலை மக்கள் எதிர்கொள்ளுமுகமாக, நகர நிர்வாகத்திற்கு சொந்தமான வசதியமைப்புக் கட்டிடங்களில் வாடகைக்கு குடியிருக்கும் தனி நபர்கள் மற்றும் லாப-நோக்கில் அல்லாத நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்க, ப்ராம்பட்டன் நகர நிர்வாகம் வாடகை செலுத்த கால அவகாசம் கொடுத்திருக்கிறது

ப்ராம்பட்டன், ON (ஏப்ரல் 1, 2020) – ப்ராம்பட்டன் நகரத்தில் இருக்கின்ற 41 பல்வேறு வசதியமைப்பு கட்டிடங்களில் வாடகைக்கு இருக்கின்ற சிறு வணிகர்கள் மற்றும் லாப நோக்கம் அல்லாத நிறுவனங்களுக்கு தாமதித்து வாடகை செலுத்த கால அவகாசம் கொடுத்திருப்பதாக மேயர் பேட்ரிக் ப்ரவுன் அவர்கள் இன்றைக்கு அறிவித்திருக்கிறார்.

கோவிட் -19 (COVID-19) தொற்று பரவுதலை முன் கூட்டியே தடுக்க, பீல் பப்ளிக் ஹெல்த் (Peel Public Health) இன் அறிவுறுத்தலின்படி, அடுத்த அறிவிப்பு வரும் வரை, நகரில் இருக்கின்ற வசதியமைப்பு கட்டிடங்கள் மூடப்பட்டே இருக்கும். முன்னெப்போதுமே இருந்திருக்காத பெருத்த சவாலாக இருக்கிற இந்த சமயத்தில், நகருக்கு சொந்தமான வசதியமைப்புக் கட்டிடங்களில் வாடகைக்கு இருக்கும் வணிகங்கள் மற்றும் அவை சார்ந்த அமைப்புகள் எதிர்கொள்ளும் பொருளாதாரத் தாக்கத்தை நகரின் நிர்வாகம் உணர்ந்திருக்கிறது.

நகரின் நிர்வாகப் பணியாளர்களுடைய பரிந்துரைகளின் பேரில், இம்மாதிரியான சிறு வணிகர்கள் மற்றும் லாப நோக்கில் அல்லாத அமைப்புகள் தங்கள் வாடகையை தாமதித்து செலுத்த நகர நிர்வாகம் மூன்றுமாத காலம் அவகாசம் கொடுத்திருக்கிறது; மற்றும், கூட்டரசின் புதிய திட்டங்களை அடைய முடியாதிருக்கின்ற, லாப நோக்கில் அல்லாத, அமைப்புகளுக்கும் அவரவர்கள் செலுத்த வேண்டிய வாடகையை தாமதித்து செலுத்த நகர நிர்வாகம் மூன்றுமாத கால அவகாசம் கொடுத்திருக்கிறது. இந்த நிவாரணமானது நகரில் இருக்கும் 81 வாடகைதாரர்களில் பாதி பேருக்கு அதிகமானவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

நகருக்கு சொந்தமான கட்டிடங்களில் இருக்கும் வாடகைதாரர்கள் பொருத்தவரை, அத்தியாவசியம் அல்லாதவை என்று வரையறுக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் பிரதேச அரசின் ஆணைக்கிணங்க வலுக்கட்டாயமாக மூடப்பட்டன; மற்ற நிறுவனங்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் நோக்கில் தாமதமே தம் வணிகங்களை மூடிவிட்டன.

ஏப்ரல் 8 தேதியில் நடைபெறவிருக்கும் நகர் மன்றக் கூட்டத்தில் இந்த முடிவு பற்றிய தகவல் நகர் மன்றத்திற்கு அளிக்கப்படும்.

ப்ராம்பட்டன் நகர நிர்வாகத்தினர் தமது குடியிருப்புவாசிகளுக்கு தகவல்கள் அளித்தபடி இருப்பதுடன், கோவிட் -19 (COVID-19) தொற்று பரவல் மீது நகர நிர்வாகத்தினரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி புதிதாக கிடைக்கும் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதையும் தொடர்ந்து செய்ய கடமையுணர்வு கொண்டிருக்கிறார்கள். மேற்கண்ட முடிவுகள் மற்றும் கோவிட் - 19 (COVID-19) தொற்றுப்பரவலுக்கு எதிராக நகரத்தின் நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகள் பற்றிய தகவல்களுக்கு வருகை தரவும்: www.brampton.ca/COVID19 அல்லது @CityBrampton ஐ [Twitter](https://twitter.com/CityBrampton), [Facebook](https://facebook.com/CityBrampton) மற்றும் [Instagram](https://instagram.com/CityBrampton). ஆகியவற்றில் பின்பற்றவும்.

விரைவான கூற்றுக்கள்

- தற்சமயம், நகரின் 41 வசதியமைப்புக் கட்டிடங்களில் 81 வாடகைதாரர்கள் இருக்கிறார்கள்.
- தற்சமயம், நகரின் நிர்வாகம் மாத வாடகையாக \$302,134.68 வசூல் செய்கிறது. இப்படியாக லாப நோக்கில் அல்லாத அமைப்புக்களுக்காக மூன்று மாதம் கழித்து வாடகையை தாமதித்து செலுத்த கால அவகாசம் கொடுப்பதால் நகர நிர்வாகத்திற்கு \$202,000 தற்காலிக வருவாய் இழப்பு ஏற்படும்.
- தற்சமயம், வணிகர்கள் தாங்கள் வாடகைக்கு இருக்கும் இடத்திற்குச் செல்ல எந்த தடையையும் விதிக்க வில்லை மற்றும் தங்கள் வணிக செயல்பாடுகளை நடத்துவது அல்லது மூடிவிடுவது என்பதற்கான முடிவு அவரவருடையதே என நகர நிர்வாகம் தகவல் அனுப்பியுள்ளது; தேவைப்பட்டால், இதற்கான அணுகும் வசதியை நகர நிர்வாகம் தொடர்ந்து வழங்கும். இருப்பினும், முன்னெப்போதும் இருந்திராத, தற்போதைய சந்தர்ப்ப சூழல்கள் காரணமாக, ஊரடங்கு காலத்திற்கான வாடகை சலுகை கேட்டு சில வாடகைதாரர்கள் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கூற்றுக்கள்

“நமது சிறு வணிகர்கள் மற்றும் லாப நோக்கில் அல்லாத சமுதாய அமைப்புக்களுக்கு இந்தச் சிரமமான சமயத்தில் ஆதரவளிப்பது மிகவும் முக்கியம். அடுத்த அறிவிப்பு வரும் வரை, நகரின் அரங்கம் மற்றும் அதன் வசதியமைப்பு கட்டிடங்கள் மூடியிருக்கும் வேளையில், பொருள்/சேவை வழங்குனர்களுக்கான பணம் செலுத்தலை 30 லிருந்து 14 நாட்களாக மாற்றிவிட்டார்கள். இன்றைய தினம், நமது சிறு வணிகர்கள் மற்றும் லாப நோக்கில் அல்லாத சமுதாய அமைப்புக்களுக்கு நேரடியாகவே வாடகையை தாமதித்து செலுத்தும் கால அவகாசம் வழங்கும் கூடுதல் நடவடிக்கையை நாம் எடுத்திருக்கிறோம்; இதனால், ப்ராம்பட்டன் சமுதாயத்தின் முக்கியமான ஒவ்வொரு இழையாக இருக்கின்ற இந்த சிறு குழுக்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு நாம் துணை நிற்க முடியும்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

“நகரில் உள்ள நமது 41 வசதியமைப்புக்களில் வாடகைக்கு இருக்கின்ற நமது சிறு வணிகர்கள் மற்றும் லாப நோக்கில் அல்லாத சமுதாய அமைப்புக்களுக்கு நகர நிர்வாகம் துணை நிற்கும் பங்களியாக இருக்கின்றது. பிரதேச அரசு மற்றும் பொது சுகாதார அறிவுறுத்தலின் பேரில் நகரின் வசதியமைப்புக் கட்டிடங்கள் மூடப்பட்டே இருக்கும்; இருந்தபோதிலும், மற்ற நல்ல சமயங்களில் நகரின் வருவாய்க்கு உதவிகரமாக இருக்கும் இந்த வணிகங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு நகர நிர்வாகம் சலுகை கொடுக்கிறது. இன்றைய அறிவிப்பானது, கோவிட் - 19 தொற்று பரவல் காலத்தின் போது, இந்த வணிகர்களுக்கு இருக்கின்ற வணிக தேவைகளுக்கு துணை புரியும், மற்றும் வரும் மாதங்களிலும் அவர்களுடன் ஒத்துழைக்கின்ற பாணியிலேயே நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்..”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது, கோவிட் -19 (COVID-19) தொற்றுப்பரவலின் தாக்கத்திற்கு அதிகம் ஆட்படுபவர்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் இருப்பதான ஒரு இடத்தை தொடர்ந்து அளிப்பது நமது சமுதாயத்திற்கு முக்கியமான கடமையாகும். இதைச் செய்வதற்காகவே பீல் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் (Boys and Girls Club of Peel) க்கு இன்றைய அறிவிப்பு உதவுகிறது. இந்தச் சமயத்தில் ப்ராம்ப்ட்டன் நகர இளைஞர்களுக்கு தொடர்ந்த ஆதரவு மற்றும் அரவணைப்பை அளிப்பதற்காக ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்திற்கும் நகர் மன்றத்தினருக்கும் எனது உண்மையான நன்றி மற்றும் பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

- மைக்கேல் ஜே. க்யோவாய், செயல் இயக்குனர், பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் க்ளப் ஆஃப் பீல்

“ஸ்போர்ட்ஃபிக்ஸ் (SportFix) நிறுவனமாகிய நாங்கள், 30 வருடங்களுக்கும் மேலாக, ப்ராம்ப்ட்டன் நகரை எங்கள் சொந்த வீடாக கருதி, நமது ஆரோக்கியமானதும் செயலூக்கம் கொண்டதுமான சமூகத்திற்கு தொழில்தரமான விளையாட்டு உபகரணங்களை வழங்கி வந்தோம். எங்களுடைய சொந்த இடமாகிய சவுத் ஃபீல்ட்ச்சர்ஸ் ஸ்போர்ட்ஃபிக்ஸ் - இல் சற்று சிரமம் இருந்தாலும், ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்தின் இன்றைய அறிவிப்பானது, இந்த சவாலான சமயத்தில் எங்களுக்கு மிக அவசியமான ஒரு நிவாரணம் வழங்குகிறது.”

- மைக்கேல் கௌட், உரிமையாளர், ஸ்போர்ட்ஃபிக்ஸ் (SportFix)

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 / Monika.Duggal@brampton.ca